



2017

கார்டீஸடா஁த லார்டால
செயலாற்றல் அறிக்஁கை
PERFORMANCE REPORT

஁஁ா ஁ாரகார ஁ெசார்ட஁஁ென்஁ுல
஁஁ாது ந஁஁஁ிக்஁ை஁ ஁஁ாறு஁஁ாளர் திணைக்கள஁
Department of Public Trustee

தொலைநோக்கு

அர்ப்பணிப்பு நோக்குள்ள ஸ்தாபகர்களால் பொதுநம்பிக்கை பொறுப்பாளரில் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி பயனாளிகளின் நோக்கை எய்தல்.

செயற்பணி

திணைக்களத்திடம் உள்ள வளங்கள் மற்றும் இயலுமைக்கு அமைய உயர் சேவையை வழங்கக் கூடிய வகையில் திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பதும் மற்றும் அனுப்பப்படும் பொறுப்புகள் இறந்த நபர்களின் பூதல் பயனாளிகள் உள்ளடங்கலாக உரிய சகல தரப்பினருக்கும் திருப்திகொள்ளும் விதத்தில் நிர்வகித்தல்” ஆகும்.

பொது நம்பிக்கையாளர் பதவியும் சட்ட வல்லமையும்

1931 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க 1938ம் ஆண்டின் 59 ஆம் இலக்க கட்டளைச்சட்டத்தினாலும் 1973ம் ஆண்டின் 44 ஆம் இலக்க மற்றும் 1975 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டத்தாலும் 1983ம் ஆண்டின் 41 ஆம் இலக்க மற்றும் 1988 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்தாலும் திருத்தப்பட்ட 1922ம் ஆண்டின் 01 ஆம் இலக்க பொது நம்பிக்கை பொறுப்பு கட்டளைச்சட்டத்தின் மூலம் இலங்கையினுள் பொது நம்பிக்கையாளர் பதவியை சுயாதீனமாக தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு பொது முத்திரையுடன் தாபிக்கப்பட்டுள்ளதோடு அப் பதவியின் பெயரால் வழக்கு தொடுக்கவும் வழக்காடுவதற்கும் சட்ட வல்லமை உள்ளதாகும்

சட்டப் பின்னணி

1931 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க 1938 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கட்டளைச்சட்டத்தினாலும் 1973 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க மற்றும் 1975 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டத்தாலும் 1983 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க மற்றும் 1988 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1922 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பொது நம்பிக்கை பொறுப்பாளர் கட்டளைச்சட்டத்தின் கீழ் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் பதவியை சுயாதீனமாக தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு பொது முத்திரையுடன் தாபிக்கப்பட்டுள்ளதோடு குறித்த கட்டளைச்சட்டத்திற்கு அமைய நிறுவனம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் கட்டுப்படுத்தப்படும்.

நம்பிக்கை சம்பந்தமாக பொது நம்பிக்கை பொறுப்பாளர் கட்டளைச்சட்டத்திற்கு மேலதிகமாக 1918 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க, 1934 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் மூலமும் 1968 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க மற்றும் 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்ட 1917 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நம்பிக்கை பொறுப்பாளர் கட்டளைச் சட்டம் அமுலுக்கு வருவதுடன் அவ் அதிகாரச்சட்டம் நிசப்பதமாயிருக்கும் சந்தர்ப்பத்தில் ஆங்கிலச் சட்டத்தில் உள்ள ஒப்புரவு (Law of Equity)உரித்தானதாகும்.

பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் அதிகாரமும் கடமைகளும்

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச்சட்டம், குடியியல் வழக்கு நடைமுறை சட்டக்கோவை, நீதிமன்ற அமைப்புமுறை சட்டம் மற்றும் ஏனைய எழுத்துமூல விதிகளின்படி கீழ் காணப்படும் கடமைகள் பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது

- சாதாரண நம்பிக்கைப் பொறுப்பாளராகச் செயற்படுதல்
- பாதுகாப்பு நம்பிக்கைப் பொறுப்பாளர் அல்லது பாதுகாப்பான நம்பிக்கைப் பொறுப்பாளராக செயற்படுதல்.
- சொத்து திரட்டல் கட்டளையின் கீழ் சொத்து திரட்டுனராகச் செயற்படல்
- பராயமடையாத ஒருவரின் சொத்துகள் நம்பிக்கைப் பொறுப்பாளராக அல்லது உதவி நண்பனாக (பாதுகாப்பு முகாமையாளராக) செயற்படுதல் (மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்)
- மனவளர்ச்சி குன்றிய நபரின் சொத்து முகாமையாளராகச் செயற்படுதல் (மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்)
- அசையா சொத்தின் ஒப்பந்த முகாமையாளராக செயற்படுதல்.(பாதுகாப்பு நம்பிக்கைப் பொறுப்பாளராக செயற்படும்போது அப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட 'நம்பிக்கை சபை' யால் காலத்திற்கு காலம் எடுக்கப்படும் தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு மாத்திரம் பாதுகாப்பு நம்பிக்கைப் பொறுப்பாளர் பிணைக்கப்படுகின்றார்)
- வெளிநாட்டிலுள்ள இலங்கையர் ஒருவருக்கு அட்டோனி தத்துவக்காரராக அவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுக்கொடுத்தல் அல்லது கொடுப்பனவிற்காக நடவடிக்கை எடுத்தல்
- குடியியல் நடைமுறைச் சட்டக்கோவையின் ஏற்பாடுகளின் கீழ் கௌரவ நீதிமன்றத்தின் மூலம் சொத்து சம்பந்தமாகவும் ஏனைய விடயங்கள் சம்பந்தமாகவும் செயற்படுதல்.
- கௌரவ நீதிமன்றால் கையேற்கும் சந்தர்ப்பத்தில் மரண சாசனமற்ற நபரின் நிருவாகியாக செயற்படுதல்.
- குற்றம் புரிந்தமைக்காக சிறையிலிடப்பட்டுள்ளவரின் சொத்துக்கு முகாமையாளராகச் செயற்படுதல்.
- எந்தவொரு தனிப்பட்ட நபரின் மரணசாசனப் பத்திரத்தையும் பாதுகாத்து வைத்துக்கொள்வதாக செயற்படுதல்
- விகாரைக்குரிய சொத்துக்களின் பொறுப்பாளராக செயற்படுதல்

வேறு துறைகள் தொடர்பில் பொது நம்பிக்கைப்பொறுப்பாளரின் தலையீடுகள்

பொது நம்பிக்கை பொறுப்பாளர் கட்டளைச் சட்டத்தின் பின் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களுக்கு அமையவும் வேறு எழுத்துமூல விதிகளுக்கு அமையவும் பொது நம்பிக்கை பொறுப்பாளாரிற்கு பின்வரும் கடமைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

- 1988 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச்சட்டத்தின் 10(அ) பிரிவிற்கு அமைய பணிபுரிவதற்காக வெளிநாட்டில் இருப்போர், வெளிநாட்டில் இருக்கும் போது மரணித்தால் அவர்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு தங்கி வாழ்பவர்களுக்கும் / அல்லது சட்டப்படியான வாரிசுகளுக்கிடையே பகிர்ந்தளித்து வெளிநாட்டில் பணிபுரிவதற்காக இலங்கையில் இருந்து வெளியேறும் இலங்கைப் பிரஜைகள் சேவையில் ஈடுபட்டிருக்கையில் மரணித்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் நட்ட ஈட்டுத்தொகையைச் செலுத்த வேண்டிய நபர்களின் பெயர்கள் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரிடம் பதிவு செய்துகொள்ளல்.
- 1944 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க விகாரையின் நட்டஈட்டு கட்டளைச் சட்டத்தைச் செயற்படுத்தல்.
- 1981 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பௌத்த விகாரை தேவாலகம கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடமைகளைப் புரிதல்.
- 1973 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க விசேட ஏற்பாடுகளின் கீழ் ஐக்கிய புதினப்பத்திரிகை நிறுவனத்திலுள்ள பங்குகளுக்கு அரசின் சார்பில் நம்பிக்கைப் பொறுப்பாளராகச் செயற்படுதல்.

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தால் ஆற்றப்பட்ட கடமைகள்

இத் திணைக்களத்தால் தாபிக்கப்பட்டுள்ள பொறுப்புகளின் நோக்கத்திற்கு அமைய/ மரணசாசன பத்திரத்தில் உள்ள நோக்கத்திற்கு அமைய/நீதிமன்ற கட்டளைப் பிரகாரம் கீழே காணப்படும் விடயங்களில் செயற்பட்டு மக்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.

- மிக நெருக்கடியான நிதிச்சூழலில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக புலமைப்பரிசில் வழங்குதல்.
- அநாதரவான மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொடுப்பதற்காக மருத்துவ உதவிகளை வழங்குதல்.
- வழிபாட்டுத் தலங்களை பேணுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமாக ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கை பொறுப்பு நோக்கங்களுக்கு நிதியுதவி வழங்குதல்
- அறக்கொடை தொடர்பான செயற்பாடுகள்.
- பல்வேறு காரணங்களால் வாழ்வதற்கு சிரமமான ஆதரவற்ற நபர்களுக்கும் அத்தகைய நபர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கும் நன்கொடை வழங்குதல்.

- நம்பிக்கைப் பொறுப்பு/பூதல்முகாமைத்துவம் செய்தல்.
- விகாரை தேவாலகம அதிகாரசட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் கையேற்கப்பட்ட அசையாச் சொத்திற்கு உரித்தான நட்டஈட்டுத் தொகை, பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய பகிர்ந்தளித்தல்.
- வரையறுக்கப்பட்ட ஐக்கிய புதினப்பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளின் பொறுப்பை அரசாங்கத்தின் சார்பில் ஏற்று அக் கம்பனியின் நடவடிக்கைகளைச் செயற்படுத்தி கண்காணித்தல்.
- வெளிநாட்டு நட்டஈடாகக் கிடைக்கும் பணத்தை, தங்கி வாழ்பவர்கள் அல்லது சட்டரீதியாக உரித்துடையவர்களுக்கிடையே பகிர்ந்தளித்தல்
- அரசு நிறுவனமாக சம்பாதித்த வருமானத்தில் சதவீதத்தை பொதுத் திறைசேரிக்கு அனுப்பிவைத்தல்.

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் பொறுப்பு மற்றும் பூதல்களின் எண்ணிக்கை

கடந்த ஐந்து வருட காலமாக பொதுத் நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்படும் பூதல்களின் எண்ணிக்கை பின்வருமாறாகும்.

வருடம்	நம்பிக்கைப் பொறுப்பு எண்ணிக்கை	மரணச் சொத்து எண்ணிக்கை
2014	1034	134
2015	1044	137
2016	1067	140
2017	1081	141

பொது நம்பிக்கைப் பொறுப்பாளரிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணத் தொகை

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மற்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் பூதல்களுக்கு உரித்தான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறவிடப்படும்

வருடம்	நிதித்தொகை ரூபா
2014	6,675,487.77
2015	10,188,334.08
2016	14,986,797.37
2017	11,209,507.45

அரசாங்க ஏற்பாடுகளின் முன்னேற்றம்

விடய இல.	விடய விபரம்	மொத்த ஏற்பாடு	2017.12.31வரை மொத்த செலவினம்
1001	சம்பளங்களும் படிகளும்	19,662,000.00	19,478,675.00
1002	மேலதிக நேர வேலையும் விடுமுறைக் கொடுப்பனவும்	450,000.00	404,591.00
1003	ஏனைய கொடுப்பனவுகள்	12,167,000.00	12,093,792.00
1101	உள்ளூர்	270,000.00	269,229.00
1102	வெளிநாட்டு	-	-
1201	காகிதங்களும் அலுவலக தேவைப் பொருட்களும்	1,054,590.00	1,053,001.00
1202	எரிபொருள்	1,100,000.00	1,099,095.00
1203	உணவும் சீருடைகளும்	40,000.00	39,990.00
1301	வாகனம்	1,264,875.00	1,256,433.00
1302	பொறித் தொகுதி மற்றும் இயந்திரம்	520,000.00	465,471.00
1401	போக்குவரத்து	1,240,000.00	1,191,013.00
1402	தபால் மற்றும் தொலைத் தொடர்பு	1,110,000.00	1,088,878.00
1403	மின்சாரமும் நீரும்	671,030.00	671,028.00
1404	வாடகைகளும் உள்ளாட்டு வரிகளும்	7,200,000.00	7,200,000.00
1409	ஏனையவை	2,360,000.00	2,355,027
1506	ஆதனக் கடன் வட்டி	365,180.00	365,180.00
மீண்டெழும் செலவினக் கூட்டுத்தொகை		49,474,675.00	49,031,404.00
மூலதனச் செலவினம்			
2001	கட்டிடங்களும் கட்டமைப்புகளும்	700,000.00	699,886.00
2002	பொறித்தொகுதி, இயந்திரம் மற்றும் உபகரணம்	300,000.00	294,010.00
2003	வாகனம்	400,000.00	400,000.00
2102	தளபாடங்களும் அலுவலக உபகரணங்களும்	322,200.00	322,143.00
2103	பொறித்தொகுதி, இயந்திரம் மற்றும் உபகரணம்	1,361,125.00	1,360,500.00
2401	பயிற்சியளிப்பும் இயலுமை விருத்தியும்	94,000.00	94,000.00
மூலதன கூட்டுத்தொகை		3,177,325.00	3,170,539.00
மொத்த கூட்டுத்தொகை		52,652,000.00	52,201,943.00

முற்பணக் கணக்கு நடவடிக்கைகள்

	செலவினத்தின் உச்ச எல்லை	பெறுவனவுகளின் ஆகக் குறைந்த எல்லை	வரவு மீதியின் உச்ச எல்லை
ஒதுக்கீட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள எல்லைகள்	3,500,000.00	1,800,000.00	11,000,000.00
உள்ளபடியான தொகை	3,480,572.00	2,500,007.00	6,684,566.41

வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தின் படி பௌதீக மற்றும் நிதிச் செயலாற்றல்

	செயற்பாடு	மதிப்பிடப்பட்ட தொகை		உள்ளபடியான தொகை (2017.12.31)	
		நலன்பெறுனர் களின் எண்ணிக்கை	பெறுமதி ரூபா	நலன்பெறுன ர்களின் எண்ணிக்கை	பெறுமதி ரூபா
1.	மாணவர் உதவிக் கொடுப்பனவு	631	4,079,582.00	499	3,228,312.49
2.	மருத்துவ உதவிக் கொடுப்பனவு	260	8,503,300.00	192	8,277,549.40
3.	மதத் தலங்களின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான கொடுப்பனவு	412	25,192,340.00	464	32,499,640.07
4.	புண்ணிய உதவிக் கொடுப்பனவு	210	5,142,561.00	175	7,583,673.41
5.	ஊதவி அற்றோருக்கான உதவிக் கொடுப்பனவு	112	2,090,000.00	382	2,472,390.00
6.	பொறுப்பு நோக்கத்தின் படி ஏனைய கொடுப்பனவுகள்	223	63,500,101.00	110	12,921,621.83
7.	விகாரை நடட்டஈடு விடுவிப்பு	-	-	44	94,886,020.46
8.	வெளிநாட்டுநட்டஈடு விடுவிப்பு	-	-	155	290,099,151.26
9.	பொறுப்பு/ பூதல் ஆதன முகாமைத்துவம் (தோட்ட பிரிவு/ தேறிய இலாபம்)	12	5,760,988.00	12	11,252,811.06

பொறுப்பு / பூதல் சொத்து முகாமைத்துவம்

பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு பல்வேறு பூதல்களின் கீழ் 12 பெருந்தோட்டங்களும் /வயல்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை முறைசார்ந்த வகையில் முகாமைத்துவம் செய்து, அதன் வருமானத்தினால் ஸ்தாபகரின் நோக்கங்களை நிறைவேற்றுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் அவற்றில் இருந்து 2017 ஆண்டில் ஈட்டப்பட்ட தேறிய இலாபம் தொடர்பான விபரம் பின்வருமாறு.

பூதலின் பெயர்	சொத்தின் பெயர்	தேறிய இலாபம்/நட்டம்
ஹெரீ ஹப்புக்கொட பூதல்	சுதுவெலிபொத்த வத்தை	241,215.96
	மத்தக்க வத்தை	316,989.55
என்.டீ.ஏ. சில்வா விஜேசிங்க பூதல்	ரிச்மண்ட் பார்க் வத்தை	985,694.11
	ரிச்மண்ட் காசல் மந்திரய	(2,040,576.59)
	இரஹந்தயாவ வத்தை	5,487,524.00
ஏ.ஏ. த அல்விஸ் பூதல்	மளுவஹேன வத்தை	160,066.62
டீ.பீ. ஜயதிலக்க பூதல்	பிட்டகந்த வத்தை	1,789,429.52
என்.டீ.எஸ். சில்வா பூதல்	வனஸ்கல்ல வத்தை	23,239.93
	லபுஹேன வத்தை	(232,915.12)
முஹந்திரம் ஜயவிக்ரம பூதல்	வரண்ட/சதுப்புநில காணிகள்	2,268,743.78
மெண்டிஸ் சில்வா பூதல்	வரண்ட/சதுப்புநில காணிகள்	978,957.30
எச்.ஏ.த சில்வா பூதல்	தோப் வத்தை	1,274,442.00
தோட்டப் பிரிவு/மொத்த தேறிய இலாபம்		11,252,811.06

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் பதவியணி தகவல் 31.12.2017 இல் உள்ளவாறானது

புதவி	அங்கீகரிக்கப்பட்ட பதவியணி	தற்போது கடமையாற்றும் பதவியணி	வெற்றிடங்கள்	வெற்றிடங்களை நிரப்புவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை	நடவடிக்கையின் தற்போதைய நிலை
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர்	01	01	-	-	-
பிரதி பொது நம்பிக்கைப் பொறுப்பாளர்	02	02	-	-	-
பிரதான கணக்காளர்	01	01	-	-	-
கணக்காளர்	01	01	-	-	-
பிரதான உள்ளகக் கணக்காளர்	01	01	-	-	-
நிர்வாக உத்தியோகத்தர்	01	-	01	ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (இலக்கம் PT/1/3/1/111 மற்றும் 2017.11.15 திகதியும் கொண்ட கடிதப்படி)	இதுவரையில் அலுவலகர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை
மொழிபெயர்ப்பாளர்	01	-	01	-	-
அபிவிருத்தி உத்தியோகத்தர்	07	04	03	ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (இலக்கம் PT/1/3/1/111 மற்றும் 2017.11.15 திகதியும் கொண்ட கடிதப்படி)	இதுவரையில் அலுவலகர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை
அபிவிருத்தி உதவியாளர்	07	05	02	ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (இலக்கம் PT/1/3/120VO III மற்றும் 2016.10.14 திகதியும் கொண்ட கடிதப்படி)	இதுவரையில் அலுவலகர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை
பொது முகாமைத்துவ உதவியாளர்	28	23	05	ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (இலக்கம் PT/1/3/1/111 மற்றும் 2017.11.15 திகதியும் கொண்ட கடிதப்படி)	இதுவரையில் அலுவலகர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை
முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் அல்லாத)	04	02	-	உத்தியோகத்தர்களுக்கு தனிப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்டுள்ளது. எந்தவித காரணத்தாலும் வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் இப் புதவி இரத்துச் செய்யப்படும்	
முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் அல்லாத)	15	15	-	-	-
சாரதிகள்	04	02	02	முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் இலக்கம் DMS/1155 மற்றும் 2017.07.04 திகதியும் கொண்ட கடிதப்படி ஆட்சேர்ப்புக்கான அனுமதி கிடைத்துள்ளது.	
அலுவலக உதவியாளர்கள்	13	10	03	முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் இலக்கம் DMS/1155 மற்றும் 2017.07.04 திகதியும் கொண்ட கடிதப்படி அலுவலக உதவியாளர்கள் இரண்டு காலியிடங்கள் உள்ளன ஆட்சேர்ப்புக்கான அனுமதி கிடைத்துள்ளது.	
கூட்டுத்தொகை	86	67	17		

திணைக்களத் தலைவரின் அவதானிப்புக்கள்

நன்கொடையாளர்களான ஸ்தாபகர்களது, பொது நம்பிக்கை பொறுப்பு நிதியம் தொடர்பிலான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதை பிரதான நோக்காக கொண்டு மக்களுக்காக சேவையாற்றி வரும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் 2017 ஆண்டினுள் திட்டமிடப்பட்டவாறு, தனது கடப்பாடுகளை சரியான வகையில் பூர்த்தி செய்துள்ளது. அந் நடைமுறையினுள் விசேடமாக அவதானிக்கப்பட்ட சில விடயங்களை பின்வருமாறு குறிப்பிடுகின்றேன்.

- 2001மற்றும்2002 ஆண்டுகளில் பிரதான வங்கியொன்றில் முதலீடு செய்யப்பட்ட 40 பொறுப்புக்களுக்குரிய ரூபா 129,052,032.00தொகை மற்றும் அதற்குரிய வட்டியாக ரூபா51,655,424.00தொகை 2017 டிசெம்பர் மாதத்தில் பெற்றுக்கொள்ள முடிந்ததுடன், அதன் மூலம் அப் பொறுப்புக்களில் நீண்டகாலமாக நிலவி வந்த நிதிசார் பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கும், தொடர்ந்தேச்சையாக உரிய வகையில், அப் பொறுப்புக்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும் இயலுமாகியது.
- 2015 ஆண்டுக்கு முன்னர் பாரிய நட்புங்கள் நிலவிய திணைக்களத்துக்குரிய பெருந்தோட்டங்களை தற்போது இலாபமீட்டுவனவாக மாற்றியமைப்பதற்கு முடிந்துள்ளதுடன், பெருந்தோட்டங்கள் சம்பந்தமான தொழிநுட்ப அறிவுடைய பெருந்தோட்ட ஆலோசகரொருவருடைய ஒத்துழைப்பை திணைக்களத்துக்கு பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- திணைக்களத்தினால் நீண்டகாலமாக பயன்படுத்தப்படுகின்ற பொறுப்புக்கள் மற்றும் பூதல்கள் சம்பந்தமாக கணனி கணக்கீட்டு முறைமைக்குப் பதிலாக தற்போதைய தேவைப்பாடுகளுக்கு ஏற்றவாறு புதிய கணக்கீட்டு மென்பொருள் ஒன்றை தாபிப்பது தொடர்பாக தற்போது தேவையான பிரதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
- நீண்ட காலமாக இற்றைவரையாக்கப்படாதுள்ள திணைக்கள இணையதளத்தை இற்றைவரையாக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

- 1931இல் இருந்து 1992 வரையிலான 61 ஆண்டு காலமாக பொதுப் பொறுப்பாளருக்கு வைப்பிலிட்டு திணைக்களத்தின் சேப்பில் வைக்கப்பட்ட 54 உயில்களை திறப்பதற்கு நீதிமன்ற உத்தரவினைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன..
- இலங்கை கணக்காளர் சேவையின் 1 வகுப்பைச் சேர்ந்த அலுவலரொருவரின் கீழ் உள்ளக கணக்காய்வுப் பிரிவு தாபிக்கப்பட்டுள்ளதுடன், வருடாந்த கணக்காய்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கமைய உள்ளக கணக்காய்வு பணிகள் முறைசார்ந்தவாறு மேற்கொள்ளப்படுகின்றன. அதனுடாக சிறந்ததொரு உள்ளக நிர்வாக செயன்முறையொன்று திணைக்களத்தில் தாபிக்கப்பட்டு, உரிய நிதிசார் ஒழுங்குமுறையொன்று திணைக்களத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
- பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற ஸ்ரீ தலதா மாளிகையின் 'முரதென்' பூசை மற்றும் மதிய தானம் வழங்கும் நிகழ்வு 2017 ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்றது. அவ்வாறே என்.ஜே.ஏ. குரே பூதலின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு வருடாந்தம் ராஜகிரிய விக்டோரியா இல்லத்திற்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு 2017 ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 'ரிச்மண்ட் காட்சல் மந்திரய' சிறுவர் இல்லத்திலுள்ள பிள்ளைகளுக்கு நத்தார் பண்டிகை தின நிகழ்வொன்று 2017 டிசெம்பர் மாதத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
- வரவு மீதிகளின் மீது சட்டத்தரணிகளுக்கான கட்டணம் செலுத்துவது குறித்து மேலெழுந்துள்ள பிரச்சினையை தவிர்த்துக் கொள்வதற்கும், சட்டத்தரணிகளுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு பணம் இல்லாத பொறுப்புக்களின் தொடர்ந்தேச்சையான பணிகளை மேற்கொள்வதற்கும், ஏனைய பொறுப்புக்கள் மற்றும் பூதல்களுக்கு உரிய பணத்தினை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டும் சட்டத்தரணிகளுக்கான கட்டணங்களை செலுத்துவது தொடர்பாக போதிய நிதியை பொதுத் திறைசேரியிடமிருந்து வருடாந்த வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு உரிய ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.